

## திப்பிலி ! தென்னைக்கு உரமூட்டும் உற்சாக ஊடுபயிர்..!



ஆங்கில மருத்துவமானாலும் சரி, சித்த மருத்துமானாலும் சரி.. அவற்றின் மருந்துத் தயாரிப்பில் திப்பிலிக்கு முக்கிய இடம் உண்டு.இதன் காரணமாக திப்பிலிக்கான சந்தை வாய்ப்பு, ஏறுமுகத்தில் இருப்பதால்.. தென்னையில் ஊடுபயிராகத் திப்பிலியை சாகுபடி செய்து வருகிறார்கள். கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள்!

பொதுவாக மலைப் பிரதேசங்களில் பயிரிடப்படும் திப்பிலி, பேச்சிப்பறையில் உள்ள வேளாண் அறிவியல் மையத்தின் முயற்சியால், சமவெளிப் பகுதியிலும் சக்கைப் போடு போடுகிறது.

கன்னியாகுமரி மாவட்டம், குருந்தன் கோட்டிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது கொடுப்பைக்குழி.இங்கு இரண்டரை ஏக்கர் தென்னையில் ஊடுபயிராக வாழை மற்றும் திப்பிலியை சாகுபடி செய்து வருகிறார், சகாயதாஸ். இவர், குருந்தன் கோடு வட்டார இயற்கை விவசாயிகள் சங்கச் செயலாளர் மற்றும் மாவட்ட பூமி பாதுகாப்புச் சங்க உதவிச் செயலாளர் ஆகிய பொறுப்புகளிலும் இருக்கிறார்.

தொடக்க காலங்களில் நெல் சாகுபடிதான் பண்ணிட்டிருந்தேன். அப்ப ஏக்கருக்கு 15 கோட்டை (ஒரு கோட்டை என்பது, 75 கிலோ எடையுள்ள மூட்டையைக் குறிக்கும்) மகசூல் கொடுத்த பூமி இது. ஆனால், நெல்லுக்குக் கட்டுப்படியான விலையில்லை, வேலையாட்கள் கிடைக்கலை, அதனால் தென்னை விவசாயத்திற்கு மாறிட்டேன்.

மொத்தம் இரண்டரை ஏக்கர் நிலமிருக்கு. ஒன்றரை ஏக்கரில் தென்னைக்கு ஊடுபயிராக செவ்வாழை, சிங்கம், ஏத்தன், ரசகதளி ரக வாழைகளை நடவு செய்திருக்கேன். ஒரு ஏக்கரில் மட்டும் தென்னை வாழைக்கு இடையில் திப்பிலியை நடவு செய்திருக்கேன். ஆரம்பத்தில் வாழை

மட்டும்தான். தோட்டக்கலைத் துறையில் திப்பிலி சாகுபடி கொடுத்தாங்க. சரி, நடவு செய்துதான் பார்போம் என்று நட்டேன். ஆனால், மன நிறைவான மகசூல் கிடைத்தது.

### **மழைக் காலங்களில் நடலாம்!**

திப்பிலியை நடுவதற்கு பட்டம் கிடையாது. ஒரு முறை பயிர் செய்தால்... அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை மகசூல் கொடுக்கும். சாரல் மழை பெய்யும் சமயத்தில் நடவு செய்யலாம். கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை மே, ஜூன், மாதங்களில் சாரல் இருப்பதால், அந்த சமயங்களில் நடவு செய்யலாம். செம்மண் கலந்த வண்டல் மண் மிகவும் ஏற்றது. முப்பது சென்டி மீட்டர் நீளமுள்ள திப்பிலித் தண்டை வெட்டி, மணல், எரு நிரப்பப்பட்ட பாலித்தீன் பையில் 60 நாட்கள் வைத்திருந்து காலை, மாலை என இருவேளையும் தண்ணீர் தெளித்து வந்தால்.. வேர் பிடிக்கும். பிறகு, பாலித்தீன் பையை அப்புறப்படுத்திவிட்டு, தண்டை நடவு செய்யலாம்.

### **தண்ணீர் தேங்கினால் அழுகிவிடும்!**

செடிக்கு, செடி மற்றும் வரிசைக்கு, வரிசை ஐந்து அடி இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். ஒரு அடி நீளம், அகலம் மற்றும் முக்கால் அடி ஆழமுள்ள குழி எடுக்க வேண்டும். அதில், இரண்டு கையளவு நிலத்தின் மேல் மண்ணைப் போட்டு, 500 கிராம் வீதம் தொழுவரத்தைப் போட்டு, நடவு செய்ய வேண்டும். (ஏக்கருக்கு 600 விதைக் குச்சிகள் தேவைப்படும்). நடவு செய்தவுடன் குழியில் நேரடியாக தண்ணீர் பாய்ச்சாமல், ஒரு வாரம் வரை தினமும் தெளித்து விட வேண்டும். பிறகு, 3 நாட்களுக்கு ஒரு முறை பாசனம் செய்ய வேண்டும். திப்பிலிக்கு எப்போதுமே ஈரப் பதம் இருக்க வேண்டும். அதே சமயத்தில் அளவுக்கு அதிகமாகவும் தண்ணீர் தேங்கக்கூடாது. தேங்கினால், வேர் அழுகி விடும்.

### **தொழுவரமே போதும்!**

திப்பிலியை நடவு செய்த 15-ம் நாள், ஒவ்வொரு செடிக்கும் ஒரு கிலோ தொழுவரம் போட வேண்டும். இதேபோல் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தொழுவரத்தை மட்டும் போட்டாலே போதும். இதை பூச்சி, நோய்கள் தாக்குவது இல்லை. இதன் வாசனை, தோட்டம் முழுவதும் வீசுவதால், தென்னையைத் தாக்கும் காண்டாமிருக வண்டு ஆகியவற்றின் தாக்குதலும் குறைகிறது. களைகளும் அதிகம் முளைப்பதில்லை. அத்தோடு, திப்பிலியின் காய்ந்த இலைகள் நிலத்திற்கு உரமாகவும் ஆகிவிடும்.

## ஆறாவது மாதம் அறுவடை!

தொழுவரம் முறையான நீர்மேலாண்மையும் செய்தால்.. ஆறாவது மாதத்தில் திப்பிலி காய்ப்புக்கு வந்துவிடும். திப்பிலிக் காய்கள், முதலில் மஞ்சள் நிறத்தில் காணப்படும். பிறகு, வெண்மை, பச்சை நிறத்திற்கு மாறி, இறுதியில் கருப்பு நிறத்திற்கு வந்துவிடும். அதுதான் அறுவடைக்கு ஏற்றப் பருவம். அந்த நேரத்தில் கையினால் கிள்ளி எடுத்து, ஆறு நாட்கள் வெயிலில் உலர வைத்தால்.. தரமான திப்பிலி கிடைத்துவிடும். முதல் அறுவடை முடிந்த பிறகு, நான்கு மாதங்களுக்கு ஒரு தடவை முடிந்த பிறகு, நான்கு மாதங்களுக்கு ஒரு தடவை என்று, ஐந்து ஆண்டுகள் வரை தொடர்ந்து மகசூல் கிடைக்கும். குறைந்தப் பட்சமாக கிலோ 250 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அறுவடை முடிந்ததும் சந்தை வாய்ப்பைப் பொறுத்து இருப்பு வைத்து விற்கலாம். உள்ளூர் சித்த மருத்துவக் கடைகளிலேயே வாங்கிக் கொள்கிறார்கள்.

ஒரு ஏக்கரில் தென்னைக்கு ஊடுபயிராக திப்பிலி சாகுபடி செய்ய ஒரு ஆண்டுக்கான செலவு – வரவு கணக்கு (ரூபாயில்)		
விவரம்	செலவு	வரவு
நடவு	2,000	
தொழுவரம்	6,000	
அறுவடை	1,000	
போக்குவரத்து	1,000	
மகசூல்		
6 -ம் மாதம் 100 கிலோ × ரூ.250		25,000
10 ம் மாதம் 100 கிலோ × ரூ.250		25,000
மொத்தம்	10,000	50,000
நிகரலாபம்		40,000

## தொடர்புக்கு

சகாயதாஸ், அலைபேசி : 97516-68745

ஆதாரம்: பசுமை விகடன் வெளியீடு, 25.5.2011 www.vikatan.com